

## MARRIAGE ALLIANCES.

[It consists of extracts from different parts of Scripture, prohibiting the union of the people of God with heathens and unconverted persons. It also points out some of the evils resulting from such connections in the Old Testament history, as in the case of the sons of God uniting with the daughters of men, which resulted in the flood; that of Solomon, Sampson and Jehoram.—Then the passage in 1. Cor. vi. 14—18, is introduced and commented upon.]

## வேதமொழி.

இரண்டாவது.

## விவாக சம்பந்தம்.

மேம்க்கீல்ஸ்தவர்கள் கிறிஸ்தவர்கள்லாதவர்களுடன் விவாகசம்பந்தம் பண்ணிக்கோள் வதினுற் பேரிய திமை உண்டாதும் என்பது.

மனிதர் ஒயியில் கேற் பெருக்குதலுக்கிட அவர்களுக்குக் குமாரத்தின் இறந்தபொழுத சம்பந்தமாக தேவெஷ் ரூபராபர ஆடைய குமாரச் சமீதருடைய குமாரத்தின்கூட அவர்கள் செய்தியமுள்ளவர்களைக் கூட பார்த்தத் தான் கன் தெரிச்சு கொண்ட அனைவரிலும் பெண்களைக் கொண்டார்கள். அப்பொழுது குத்தர் கம்முடைய ஆவி என்ற நூல்களுக்கும் மனிதரோடே போன்றுவந்தலே கடன் வில அவர்கள் தானும் மக்மிசம் அவர்கள் இருக்கப்போகிற கடகள் நூற்றிருபது வருடங்கள் குமாரத்தின் கேட்கேற்றலை தீவரிக்கி அவர்களுக்குப் பிச்சைகளைப் பெற்றுக்கொள். தீவர்களும் பூருவத்திற் பெயர்பேரன் மனிதராகவுடல்வர்களைக்கார்கள். க. கோசே, க. அதி. க—க

இந்த வசனங்களிலே உலகம் முடிருக இருந்த சிட்டிகள் எல்லாம் அழிந்து போவதற்கும் அப்படி அழிக்கப்பட்ட ஆச்துமா எல்லாம் இன்னும் நரகத்தில் இருந்து வருக்குவதற்கும் கரணமானது பராபரஞ்சுடைய புத்திரர் என்னப்படும் விசுவாசிகள் மனுப்புத்திரரை நீணப்படும் அவவிசுவாசிகளுடனே விவாக சம்பந்தமாகக் கலாத்துவகாண்ட தோழித்தினுல் வந்த பாவந்தானென்று வெளிப்படையாய் விளக்குகின்றது. இப்படியே சிலர் செய்யுந்த வறிஞ்ஞலே அநேகர் கேட்டுக்கூட்டபட்டுத் தங்கள் ஆத்துமாவை நித்தியத்துக்குங் கெடுத்துக் கொள்ளுகிறார்கள். அநேகருடைய ஆத்துமாவுக்குக் கேடு உடாக்கின இவர்கள்தானே அந்தப் பாவத்தினுலே வரும் ஆக்கிணக்கும் உத்தரவாதிகளாய் இருப்பார்களென்று அறிப வேண்டும்.

யோராம் என்பவன் இஸரவேவிராசாக்களின் வழியில் கடந்த ஆகாபின் வீட்டார் செய்ததுபோலே செய்தான், ஆகாபின் குமாரத்தீ அவனுக்கு டைவியாபிருந்தான். கத்தின் பார்வைக்குப் பொல்லாங்கானதைச் செய்தான். இராசாக்களின் தூண்டாம் புத்தகம், அ. அதி. யதி. வச.

அப்பொழுது தீர்க்கதறிகியாகிய எவ்யா எழுதியிருக்கிறாருது தீர்க்கதறிகியாகிய எவ்யா எழுதியிருக்கிறாருது. அதில் விசுவாவது கூம்முடைய முற் பிதாவான தாயிதின் பராபரஞ்சிய கத்தர் உரைக்கற்றித்தெனில் நீஉன் தகப் பஞ்சிய போசபாத்தின் வழிகளிலும் பூதாவின் இராசாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவடிக்கை இல்லவேல் இராசாக்களின் கெட்டவழியிலே கடந்த ஆகாப்பின் சந்ததி பின் துன்மார்க்கத்துக்கு ஒத்தபடியே பூதாவையும் ஏருசேலேவின் குடிசையும் துன்மார்க்கத்திலே கடக்கப்பண்ணி உள்ளெப்பார்க்க எல்லவர்களாயிருக்க உள் தகப்பன் வீட்டாரான உள் சுகோதாங்கராயும் கொன்றுபோட்டபடி.

பின்னாலே சுதார் உன் துடுடைய சனத்துறையும் உன் தின்னைக் கூடும் உன் யனவிக்கூடும் உணர்குண்டான மாணவும் மா வாதைபாக வாதிப்பார். கீரோவென்றுப் போக நிதினாலே உன் குடல்கள் நானுக்குஞாகி இந்த விழுத் தனையும் உன் குடல்களில் உரோகமான மகாவியாதினினாலே வாதிக்கப்படுவா; வென்பதே சனாகமும் இரண்டாம் புத்தகம், உத. அதி. எல.—விடு.

மேற்குறித்த வசனக்களினாலே பூதருடைய இராசாவாகிய யோசாம் இஸரவேலின் இராசாவாகிய ஆளாப்பின் மகளை விவாகமிபண்ணி விதின் மூலமாயித் தான் அவனுடைய தகப்ப ஞகிப் ஆகாப்பைப்போல் விக்கிரக ஆராதனை கைப் பிண்பற்றிப் பொல்லாங்குசினைச் செப் துவங்கதேயன்றித் தன் வீட்டாரையுங் தன் சந்தநியாகையும் தீன்னும் அந்தச் சாதியாரைப் பாரையும் விக்கிரக ஆராதனைக்குச் சாயப்பண்ணிப் பராபரானுடைய கோபத்தையுன் சாபத்தையும் வருவித் துத் தங்கள் இராச்சியத் தையும் இழந்து தீப்படியே தங்கள் ஆசீர்வாத தையும் அழித்துப்போட்டாலென்று தெரி ய வருகின்றது. விக்கிரக ஆராதனைக்காரியாகிய ஆகாபின் மகளை இவன் விவரகம்பண்ணினதினாலே நானும் விக்கிரக ஆராதனைக்கு உட்பட்டான். அவன் விக்கிரக ஆராதனைக்கு உட்பட்ட தினாலே அவனுடைய சுனங்களும் அவனுடைய சந்ததிடாரும் அதில் உட்பட்டார்கள். அதினாலே பராபரன் அவர்களைக் கைவிட்டார். அப்பொழுது புறச்சாதியார் வந்து அவர்களை வென்று கிழறபாக்கினார்கள். இவன் விக்கிரக ஆராதனைக்காரியாகிய அவளை விவரகம்பண்ணி

ன பாவம் அல்லோ இதற்கெல்லாம் மூலமா விருந்தது. இந்தப் பாவஞ்செய்ய அவன் துணிக்கிடிலுலே அவனுடைய சாதியாரெல்லாரும் விக்கிரக ஆராதனைக்கு உட்பட்டுப் பராபர னை மற்று விட்டார்கள். இத்தனை கேடான பாவத்திற்கு அவன் காரணமாயிருந்ததினாலே தன்குற்றத்துக்கு மாத்திரமல்ல மற்றவர்களைக்குற்றத்திலுட்படுத்தினதற்காகவும் ஆக்கினைப்படவேண்டியது.

சிமிசோன் காத்சாவுக்குப் போய் அக்கே தேவிபான் ஏன் மேரு பொதுப்பெண்ணைக்கண்டு அவனுடனே கேர்க்க அவன்மேலே கொண்டிருந்த நேரத்தினாலே தன்னிருதப்பத்திலும் அந்தரங்கங்களை எல்லாம் அவனுக்கு வெளிப்ப உத்தின் என்தாயின் கருப்பத்திலிருந்து பிரந்த நான் மூதற் பராபர நுடைய காட்டும்பொன்று சேப்பட்டவானாதனால் சாவிதன் கத்தி என்தலையில் மேலே பட்டில்லை. என்தலையில் மயிர் கிராம்ப்பட்டையில் என்பெண்டுது என்று மற்றவர்களைப்பொலப் பலவினமுண்ணவனுயிருட்பேண்டுது அவனுக்குச் சொல்லுன். அவன் இப்படிபேதன்திருதயத்திலிருந்த இந்த இரகசியர்க்கைத் தன்கு வெளிப்ப உத்தினதைத் தேவியான் கேட்டபொழுது அவன் பெவில்தீரின் அதிபதிகளிடத்திற்கு இந்த மூதற வருங்கன். தன்திருதயத்திலுள்ள எவ்வாறுவற்றையும் உணக்கு வெளிப்படுத்தினுண்டுத் தொல்லி அனுப்பினார். அப்பொழுது பெவில்தீரின் அதிபதிகள் அவனங்களைக்கு வந்தார்கள். அவன் அவனைத் தன் மடியில்கீட்டு நித்திரையைப்பட்டன்னி ஒருந்தனை அழைத்து அவன் தலையில் மயிரில் ஏழு கூட்ட பெட்டுக் கிராம்ப்பித்து அவனைச் சிறுமைப்படுத்தத் துவக்க அனார். அவன் பெவில்தீர் அவனையிட்டிபோய்ந்து அடபொழுது அவன் சிமிசோனே பெவில்தீர் உணமேல் வருகிறார்களென்று சொல்ல அவன் தன் சிற்றினையைவிட்டுக் கண் விழித்துக் கந்தார் தன்னை விட்டு விவகைங்கை அநியாமல் தன்னைப் பிடிக்கும்பொழுது உதறிப்போட்டார்மன் நிருந்தார். பெவில்தீர் அவனைப் பிடித்து அவன் கண்கூடப் பிடிக்க அவனைக் காத்சாவுக்குக் கொண்டுபோய் இர

ன்டு வென் கலவிவக்கு போட்டுப் பூட்டுக் கிறைச் சாலையிலே வைத்தார்கள். அங்கே அவன் மாவனைத் தாங்கொண் கருத்தால். அவன் தலையிருப்புமீது வர்க்க பிள் பெவில்தனில் அதிபதிகள் தங்கள் நேவனுக்கியதைக் கோதுவுக்கு பெரிய பவித்துத் தாங்கள் தோழி கூட்டனே. அவன் தமது உணவு குறைஞ்சிய கிமிசோஸை மது தேவன் கம்பூஷடய கையில் ஒட்டுக்கொடுத்தால் என்று சொல்லிக் கொண்டார்கள். சூல்கள் அவனைக் கண்டபொழுது தங்கள் நேவனைப் புகழ்த்த முறை நேசத்துப் பாழாக்க நம்பில் அங்கெனைக் கொங்குப்போட்ட நம்முடைய பணக்குள் கடது கையில் ஒட்டுக்கொடுத்தானென்று சொல்லி யணமகிழ்ச்சியாயிருக்கிறபொழுது கடக்கு மூன்பாக கீள்ற விழடாமீபத்தங்குச் சிமிசோசை ஆவழித் தக்கொண்டு வருங்களென்றால் அட்டபொழுது கிமிசோஸை கிறைசாலையிலிருக்கு கொண்டுகொட்டவிட அவன் அவர்களுக்கு மூன்பாக நன்று விழுப்பாடு என். அவனைத் தாண்டருக்கு கடுவே திறுத்தினார்கள்.

கிமிசோர்டெ முதலைக்குக் கைவருக்கொடுக்கிற பிள்ளையால் டாக்குடே விட்டுடைத் தாங்கியிருக்கிற தாண்டரோடே கால் சாப்பிக்குத்தொண்டு திருச்சந்தத்தக்கதாக அவைகள் என்கே என்று நடவிழுங். வீடோ புருஷராதும் திலத்திக்களும் சிறைக்கிறுக்கிறது. அங்கே கெடவில்லைகின் சுகல அதிபதிகளுமாக மூவாயிரம் பெய்தனவு கடுச் சிமிசோர்கள் விழுப்பாடுகிறதைப் பார்த்துக்கொண்டிருக்கார்கள். அப்பொழுது கிமிசோர்கள் கழுத்தோக்கிக் கூட்டுப்படுகிற கத்தாக்கிய ஆண்டவரை கால் என் திரண்டு எண்களுக்காக இல்லை முதலைக்கு மூலமிலே பழிவாக்கும்படிக்கு கிழ்து ஒரு முகறமாத்தரம் ஏவனை நினைத்துப் பலப்படுத்துவதென்ற சொல்லி அந்த விட்டுக்குந் தாபரமாகத்தின் திரண்டு சுடித்து நுண்களில் ஒண்றைத் தன் வல்லகையினாலும் மற்ற ரகத்துத் தன் திட்டகையினாலும் பிடித்துக்கொண்டு என்கிவாசி பெவில்தரோடே மதுயக்கடவுதேன்ற சொல்லி உயத்து திமுத்தகைசாத்தான். அப்பொழுது அந்த வீர அங்கிருந்த அதிபதிகளிலைமதும் எல்லாக் கணத்தின் மேலும் விழுக்கக்கூடிய அப்பொழுது அவனுடனே திறக்க சனங்கள் அவன் உயிரோடுக்கிறபொழுது கொங்க வர்களைப்பார்க்க அந்தம் பிரி இருக்கார்கள். நியாயாதைப் பிகளின் புத்தகம், மகு அதி. க, லா—க்கு.

அநேகமுறை பெவிஸ்தரை மடங்கழத்து  
அவர்களை வெற்றிசொண்டிருந்த இத்தனை ப  
லசாலியான சிமிசோன் தன் பலத்தை இழந்து  
திரும்ப அந்தப் பெவிஸ்தர் கையிலே அப்ப  
ட்டதும் அவர்கள் அவனுடைய கண்ணைப் பி  
டுக்கிப்போட்டு அவனை விட்டுப் பரிசாசம்பண்  
ன்னை நுங் கடைசியாக அவனுடைய சீவனுக்கு  
சேதம் வந்ததும் பெவிஸ்தியப்பெண் பொ  
ருட்டாக அல்லவோ. இப்படியிருக்கத் தே  
வபத்தராகிய விசுவாசிகள் அவிசுவாசிகளுட  
னே கலந்துகொள்ள எப்படித் துணியலாம்?  
அப்படித் துணிகிறபொழுது தக்களுக்கும் இ  
ப்படிப்பட்ட யோசங்கள் வருமென்றெண்ணு  
மல் இருப்பதற்கு நிபாயம் உண்டோ? அப்  
படிப்பட்டவர்களுக்கு எப்படியும் மோசம்  
வருமென்று அறிந்துகொள்வீர்களாக.

இராசாவாகிய சாலோமோன் பார்வோனின் குமாரத்  
தியையல்லாமல் மோவ பியரும் அம்போனியரும் ஏதோ  
மியருஞ் சீதோனியரும் ஏதீதியருமாகிய ஆக்நிய சாதிபா  
ரான அரேமெ பெண்களைச் சினைக்கிறான் நீங்கள் அ  
வர்கள் அண்டக்கும் அவர்கள் உங்கள் அண்டக்குள்  
சேரவேண்டாம். அவர்கள் சிச்சயமாய்வுங்கள் இருதயத்  
நைத் தங்கள் தேவர்கள் பக்கத்திற் சாய்ப்பார்களன்ற  
தந்தர் இலைவேலருக்குச் சொல்லி எச்சரித்திருக்கவும் அ  
வர் வீலக்கின சாதிகளான அந்த இலதிரிகளோடே சா  
லோமோன் கிழேக இணக்கமாய் இருந்தான். அவனுக்கு  
பிரடுக்கள் குலமான ஏழுதாஹ குடிப்பெண்ணாகும் மு  
ந்தாஹ கலப்பாட்டிகளும் இருந்தார்கள். அவன் பெறி  
யவயதாளியாகிற பொழுது அவன் இருதயத்தை வேறு  
தேவர்களிடத்திற் சாய்ப்பண்ணினார்கள். ஆனதுகொண்  
அவனுடைய தூருதயம் அவன் தகப்பனுகிய தாவிதின்  
இருதயத்தைப்போலே பராபராகிய கத்தருக்கு உத்த  
மானதாய் இருக்கத்தில்லை. சாலோமோன் சிதோனியரி

ஷ தேவியாகிய அலத்ரோத்தையும் அம்மோனிடின் அருவருப்பாகிய மில்கோகையூட்டியில்பத்திற்கு. அப்படி யே சாலோமோன் தன் நகப்பகுபிய தாவிஷதப்போலக் கத்தரை நிறைவாய்ப்ப பிக்பத்தின்கொண்டுராமற் கத்தரி ஸ் பார்வைக்குப் பொல்லாய்களனக்கதச் செய்தான். அப் போது சாலோமோன் எருப்பேழமுக்கு எதிரான பருவத் துதிலே மோவாயிபரின் அருவருப்பாகிய காமோக்கும் அம்மோன் புத்திரரின் அருவருப்பான மோனோகுக்கும் மூடையைக்கட்டி இந்தப் பிரகாரமாகத் தங்கள் தேவர் கருக்குத் துப்பக்கட்டிப் பவியிடுதே அக்கிய சாதியா டான் தங்குமூடிய எல்லா இல்லிரிக்குஞ்காகங்கு செய் தான். ஆகையாற் சாலோமோன் தனக்கு இரண்டுமூற்ற நரிசன்யாக வேறுதேவர்களைப் பின்பற்றுதபடிக்கு இந்தக்காரியமாய்த் தனக்குக் கறிபணைத்தீத் தூலையேவின் பராபரானுபிப கத்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பிக் கத்தர் கறிபித்தானை ஈக்கொன்சாமற் போனத் திராகக் கத்தர் அவர் மேலே கோபமானுர். ஆகையால் கத்தர் சாலோமேதுக்குக் கொன்னதாவது நாம் உனக்கறித்த கம்முடைப் படம்படிக்கானடையும் கம்முடைய கட்டளைக்கூடியும் கீகாக்கொன்னாமற் போன இந்தக் காதியம்முல்ளிடத்திலிருந்தபடியினுலே நாம்முல்ளது இராக்கியபாரத்தை உன்னை விட்டு கீக்க உன்னாழிபக்காரி வேறுவதுக்குக் கொடுப்போம் என்றுர். இராசாங்களின் புத்தகம், ஒக. அதி. க.-யக. வசனம்.

இந்தச் சாலோமோன் தெப்பவ ஆவியுடைய வருசவும் பெரிய அறிவு, கல்வி, ஞானம் முதலானகளை உடையவருகவுமிருந்தான். அப்படி இருந்தும் புறச்சாதியாரான பெண்களோடே கவந்துகொண்டதினுலே அவர்கள் வணக்கின விக்கிரகங்களைத் தாழைம் வணக்கவும் பராபரணை விட்டுலிலகவும் ஏதுவாயிற்று. இப்படி இருக்க ஒருவன் அவிசுவாகிபாகிய அண்ணியப்பெண்ணை விவாதப்பட்டுடித்துப் பின்பு தன்னுடைய விசுவாசத்தின் வழியிலே அவளைய

ஞ் சாப்தீதுக்கொள்ளலாமென்று என்னுவதெப்படி? மனிதருடைய இருதயத்தைப் பாவத்திலே சாப்பிப்பது இலேசாயும் பரிசுத்தத் துக்குச் சாப்பிப்பது மிகுந்த வருத்தமாயும் இருக்கின்றது.

ஆதலால் விசுவாசிகள் அவிசுவாசிகள் பக்கத்திற் சாபிச்சிறது வேசென்றும் அவிசுவாசிகள் பராபரதுடைய கிருடப இல்லாதிருந்தால் விசுவாசிகள் பக்கமாயிச் சாபிவது கூடாத காரிபமென்றும் அறிடவேண்டியது.

இப்போதூ சொன்னது, என்னுடைய தாயும் என்னுடைய சுகோதாரும்யாரென்ற சொல்லித் தமிழ்மக்கள் முழு இருந்தவர்களைச் சுத்திப்பார்த்து என்னுடைய தாயும் என்சுகோதாரரும் இவர்களே. எப்படியெனில் பராபரதுடைய சிந்தத்தில்படி ஒய்க்கிறவனையீடு அவனே என் சுகோதாரும் என்சுகோதாரியும் என் தாயுமாயிருக்கிறுவென்றார். மாத்து, ஈ. அநி. ஈஸு—ஈடு.

எத்தனைபேர்கள் அவனை ஏற்றுக்கொண்டார்களோ அவருடைய நாமத்திலே மேல் விசுவாசமாயிருந்த அத்தனைபேர்களுக்கும் பராபரதுடைய பின்னாகளையிருந்துபடி அதிகாரம் கொடுத்தார். மேவாச், ஈ. அநி. ஈடு.

உங்கள் சீராக்கள் கிறில்தலின் அவயவங்களைய் இருக்கின்றனவென்று அறியாமலிருக்கிறீர்களா? அப்படியிருக்கக் கிறில்தலினுடைய அவயவங்களை நான் எடுத்துக் கொண்டு வேலையின் அவயவங்களைக்கலாமா? அப்படி வராதிருப்பதாக, கொந்தீர், ஈ. அதிகாரம் இடு.

ஆகையாற் சுகோதாரே மாயிச்சுதங்கு ஏற்றபடி சிவாம்பன்னைத்தக்கநாக காட்ட மாயிச்சுதங்குக் கடஞ்சிகளாயிருக்கிறதில்லை. மாயிச்சுதங்கு ஏற்றபடி சிவனமுன்னாலும் சுவீர்கள். ஆவியினாலே சீராத்திக் கெய்கைகளை அழித்துப்போட்டாற் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் பராபரதுடைய துவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் பராபரதுடைய புத்திராயிருக்கிறார்கள். அந்தப்படி கிங்களும் பின்னும் பயப்படுகிறதற்கு அடிக்காலின் ஆவியை ஆகையாற் சுவீர் அப்பர பிதுவே என்று கூப்பிடப்

பண்ணும் தோடு புத்திரசுவிகாரத்தில் ஆவிஷப அண்டக்டிருக்கிறனர். நாம் பராபரதுடைய புத்திரராய் இருக்கிற மைக் குருத்து ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடி சாட்கிடோடுகிறோம். சேலும் நாம் புத்திரராய் திருக்கச் சுதந்தரராயும் இருக்கிறோம். கிந்திலுடைன் கூட நாம் மக்கைப்பட்டும்படிக்கு அவரோடே கூடப் பாடுபட்டால் அவரோடேகூடச் சுதந்தரராயும் பராபரதுடைய சுதந்தரராகவே இருப்போம். உரேநார் அ. அதை காரம். மூ—யூ.

ஆனதாகி சுதந்தரராக்கொண்டு நான் உட்கண்டுக்கூட சுட்கிடாகச் சொல்லுகிறதே எனவனில் மற்றத் தனக்கன்று கூக்கின்விலூங் எனவின்படி நட்கிறதுபோல நீங்கள் இல்லையென்டாலும் இருப்பிரிவனாக அவர்கள் அந்தகாரப்பட்ட புத்திபுச்சனவர்களைப்பத் தமிகளிலுள்ள அறியாகையுடைய கங்கள் இருதயத்தின் கடினத்தினாலும் பராபர அங்கு ஏற்ற ஒவ்வுக்கு அந்தப்பாராய் இருக்கி சுட்டியார்வி ஸலாத்வாகனாய்க் காலயித அக்கந்தங்கையும் ஆரையாராட்டுக்குக்கும்படி நங்களுக்காக காயவிடாத்துக்கு ஒப்பு நெடுகிறதிருக்கிறார்கள். நீங்கள் இப்படிக் கிநிலுடைய சுதந்தரம்கொள்ளவில்லை. உரேநார். ஆ. அதை மூ—யூ.

மேலே குறித்திருக்கிற வாக்கியங்களினுடேல் பழபாறீட்டின் காலத்திலே பராபரனிட்ட கட்டனைக்கு விரோதமாயிப்பி பராபரதுடைய புத்திரல்லாதவர்களுடனே உலங்கு விவாச சம்பந்தப்பண்ணிக் கொண்டவர்கள் அவருடைய ஆசிர்வாதத்தையும் தலிகள் பாக்கியத் தையும் பலம் வீரம் முதலானவற்றையும் இழுத்து கேட்கிக்குட்பட்டதையும் புதியேற்பாட்டுலே இத்தனை பல மாபிச்சரிக்கப்பட்டிருப்பதையுக்காண்பார்கள். இப்படியெல்லாக கண்டறிக்கு கிநில்துவையும் அவருடைய அடியவர்களையும் தங்களுக்குப் பிதா மாதா சுந்தரமென்றெண்ணுமல் விட்டு மாமிசத்தின் வழி யாபிப் பிதா மாதாச் சுந்தரமென்றிருக்கிறவர்கள்

சௌச் சுற்றுமென்றெண்ணி அவர்களிடத்திலே  
 பெண்கொண்டு கொடுத்துக் கூங்கு கொண்  
 டாட்டஞ் செய்கிறது எப்படியிருக்கிறதாகில்  
 ஒரு நாயகி தன் நாயகனுடனே விவாசசம்பந்த  
 த்துக்கு உட்படுகிற போழுது நான் பிறர்முகம்  
 பாராமல் உண்டுடனே ஒரேமாமிசமும் ஒரே  
 சிக்கத்துப்பாயிருப்பேனென்று தெய்வ சமுத்திலே  
 நின்று சத்தியவாக்குச் சொல்லித்திரும்  
 பிப் போய்த் தன் நாயகனை இகழ்ந்து ஒரு வே  
 சிக்கள்ளனுடனே கூடிச் சுஞ்சரிக்கிறது போவிக்கின்றது. இப்படிபெல்லாங் குற்றமென்று  
 அறிந்தம் ஆவியினாலே மறுபிறப்பை அடைந்திருக்கிற தேவபத்தியுள்ள ஒருவன் அதையே  
 திரும்பவுஞ் செய்யும்படி துணிவாலு? அப்  
 படியே துணிகிறவனை மறு பிறப்படைந்தவ  
 னென்று ஏன்னவாமா? என்னவே கூடாது.  
 இப்படியிருக்கயால் மாமிசத்துக்கும் ஆவிக்கும் பக்குள்ளவர்களாய் இருக்கலாமென்று  
 எண்ணுகிறவர்களுக்கு லோத்தின் பெண்சாதி  
 சோதோமின் அழிவுக்குத் தட்பும்படி தஸ்ரூ  
 கர விட்டுப் புறப்பட்டும் அதிலே கொண்டிருந்த பற்றை அறுத்துப்போடாமல் அதைத்  
 திரும்பிப் பார்த்து உப்புத்துணுப்பேனது  
 போலவே சம்பவிக்கும். ஆனபடியினுற் பரா  
 பரானுகூடப்பாபத்துக்கு உட்பட்டு அழிவடைய ஏதுவாயிருக்கிறவர்களை விட்டுப் பிரிந்து புறப்பட்ட நீங்கள் மறுபடியும் அவர்கள்னைடுக்குத் திரும்பிப் போகாமல் நீங்கள் புறப்பட்ட வழியிலே தவரூமல் நடப்பீர்களாக.

## இக

இத்தக் காரியத்தைப்பற்றி அப்போலிதலனுமிய பதில். உ. கொறிச்தருக்கெழுதின நிருபம், கூ. அதி. ஸி—யது. வசனம்வரக்கும் ஒரே தகத்திலே அவிசவாசிகளுடன் பட்டப்படாதிருப்பீர்களாக. என்னத்தினுடையில் கீதிக்கும் அங்கியமத்துக்கும் என்ன எப்பட்டதமிருக்கிறதா? இருக்கும் ஒளிக்கும் ஜூக்கமென? கிரிவிதுவக்கும் பசாக்கும் இசையுண்டா? அவ்வது அவிசவாசிகளுடன் விசாரிக்குப் பஞ்சன்டா? விக்கிரகச் கோவில்களுக்கும் பராபரதுடைய ஆவத்துக்குஞ்சம்பக்தமுண்டா? காக் அவர்களுக்குவே வாசம்பண்ணி அவர்களுக்குவே கடந்துகொண்டு அவர்களுடைப் பேவனுயிருப்பேச். அவர்கள் என்னுடைய சனம்களாயிருப்பார்களைக்கு பராபரன் சொர்ன்னபடி நீங்கள் கீலங்கள் பராபரதுடைய ஆலயமாயிருக்கிறீர்களே, ஆனாடியினுலே கீக்கள் அவர்கள் டத்திலிருக்கு புறப்பட்டுப் பிரிந்து போய் அதைத்தமான நைத் தொடாதிருப்பன். அப்பொழுது கான் உங்களை குங்கிரித்துக்கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேச். கீங்கள் எனக்குக் குமாரருமாய்க் குமாரத்திகளுமாயிருப்பீர்களைய்கு சுருவாவ்வகையில்லை பராபரன் சௌலைக் குர் எஃபதே.

இதிந் சொல்லி இருக்கிறபடி அங்கிரமக்காரராயும், இருளுள்ளவர்களாயும், அவிசவாசிகளாயும், பசாக்கிரு இருப்பிடமாயும் இருக்கிற விக்கிரக பத்திக்காரருடனே கிறிவிதுவின் புண்ணிய பலத்தைக்கொண்டு நீதிமாண்களாயும் ஞான வெளிச்சமுள்ளவர்களாயும் பராபர ஆக்கு ஆலயமாயுமிருக்கிற நீங்கள் அவர்களோடே ஐங்கெப்பட்டிருக்கிறது சரியல்லவென்று அறிந்து மோட்டஞ்சேருகிற வழியிலே நடக்கிற சோதரருடனே கூடி ஒருமித்து நடக்கப் பார்ப்பீர்களாக.

பாடு.

போ நாற்றமாகு சிற்றின்புமே  
பேர கெட்டவாரித்தாயிஸ்சலே  
வா தெய்வ நேசமே வாவேவன்  
நான் உன்நாலயம் ஆவேவன்

நான் தெய்வ யைற்தண் சீவனை  
கொடுத்த அந்த ரேசத்தை  
நின்த தும் இச்சையாலவடும்  
வெறுத் தருவருக்கவும்

ஓர் நிமிஷித்தின் இப்புமே  
அன்த ரோவுண்டாக்குமே  
ஆ! ஏனைச் சேர்த் துமமண்டைபே  
சுத்திகரியும் இபியசுவே

நான் மோட்சத்திற் பங்கற்றே குறிப்பு  
போகாப்படிக்கு நேர்த்தியாய்ச்  
சீர்ப்பட உம்மை நேசிக்கும்  
இருதபத்தை அடையவும்

ஈருடைய இதையம்  
அறிந்திராத ஆன்தம்  
அங்கெனக்குப் பரத்திலே  
கிடைக்கப் பண்ணுங் கத்தரே.

முத்திற்கு.